ROX HI-TECH LIMITED

(Formerly known as ROX Trading and Systems Pvt.Ltd & ROX Hi-Tech Pvt.Ltd)

Old # 101-B, New # 160, Mahalingapuram Main Road, Mahalingapuram,Chennai - 600 034.

Ph: +91-44-42068316

CIN: U51506TN2002PLC048598

Email: info@rox.co.in Web: www.rox.co.in

ROX | NSE | Newspaper-Advt. | 2025-26

То

The Manager – Listing National Stock Exchange of India Limited Exchange Plaza, 5th Floor, 'G' Block, Bandra Kurla Complex, Bandra (East) Mumbai 400 051

Symbol: ROXHITECH

ISIN: INEOPDJ01013

Sub: Intimation of publication of newspapers advertisement in respect of 23rd Annual General Meeting of the Company.

Ref: Regulation 47(1) of SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015

Dear Sir / Madam,

Pursuant to Regulation 47 of Securities Exchange Board of India (Listing Obligations and Disclosures Requirements) Regulations, 2015 and in compliance with Section 108 of the Companies Act, 2013, read with Companies (Management and Administration) Rules, 2014, we hereby enclosed the copies of the Newspaper Advertisements published in the Financial Express (English) and Makkal Kural (Tamil) on September 5, 2025 titled "Information regarding the 23rd Annual General Meeting to be held through video conferencing / other audio-visual means".

Kindly acknowledge and take the same on your records.

Yours Faithfully For **ROX Hi-Tech Limited**

Thenmozhi
Company Secretary & Compliance officer

Encl. As above.



FINANCIAL EXPRESS

ROX HI-TECH LIMITED

(Formerly known as ROX Trading and Systems Private Limited & ROX Hi-Tech Private Limited) CIN No.: L51506TN2002PLC048598

Registered Office: Old No.101B, New No.160, 1st & 3rd Floor, Mahalingapuram Main Road, Nungambakkam, Chennai - 600 034. Phone: 044-28173449. email: cs@rox.co.in, Website: www.rox.co.in INFORMATION REGARDING 23rd ANNUAL GENERAL MEETING TO BE HELD ON MONDAY, SEPTEMBER 29, 2025 AT 11:30 AM (IST) THROUGH VIDEO CONFERENCING / OTHER AUDIO-VISUAL MEANS

In compliance with the applicable provisions of Companies Act, 2013, rules made thereunder and SEBI (Listing Obligations and Disclosure requirements) Regulations, 2015 read with General Circular no.14/2020 dated 08th April 2020, General Circular no.17/2020 dated 13th April 2020, General Circular no.20/2020 dated 05th May 2020, General Circular no.02/2021 dated 13th January 2021 General Circular no. 21/2021 dated 14th December 2021, General Circular no.02/2022 dated 05th May 2022, General Circular no.11/2022 dated 28th December 2022 and General Circular no.09/2023 dated 25th September 2023, General Circular no.09/2024, dated 19th September 2024, issued by Ministry of Corporate Affairs read with SEBI Circular dated 5th January 2023 and October 7. 2023 and other relevant circulars of SEBI, from time to time (hereinafter collectively referred to as "SEBI circulars"), the 23rd Annual General Meeting (AGM) of the company will be held through Video Conferencing ("VC") / Other Audio Visual Means (OAVM) on Monday, September 29, 2025 at 11:30 AM (IST) to transact the business as set out in the notice of AGM ('Notice').

In accordance with the aforesaid Circulars, the Notice and the Annual Report for the financial year 2024-25, will be sent only through electronic mode to those members whose email addresses are registered with the Company/Company's Registrar and Transfer Agent, Purva Sharegistry India Private Limited (RTA) / Depository Participants (DPs). The Notice and Annual Report will also be available on the website of the Company at www.rox.co.in, and on the website of National Stock Exchange of India Limited ("NSE") at www.nseindia.com.

Further, members can join and participate in the AGM through VC facility only. The instructions for joining and manner of participation in the AGM will be provided in the notice. Members attending the AGM through VC/ OAVM shall be counted for the purpose of reckoning the quorum under Section 103 of the Companies Act, 2013.

In order to send the Notice, Annual Report and other Communications to the members in electronic form, Members who have not yet registered their email address are requested to register the same immediately with the depositories through their respective depository participant(s) and by writing to Company's Registrar and Share Transfer Agent, Purva Sharegistry (India) Private Limited at support@purvashare.com.

The Company will provide remote e-voting facility to all its members to cast their votes on the resolutions as set out in the Notice. Additionally, the company will also provide the facility of voting through e-voting system during the AGM. The detailed procedure for casting votes through remote e-voting/ e-voting at the AGM shall be provided in the Notice.

for ROX HI-Tech Limited

Thenmozhi Place : Chennai Company Secretary & Compliance Officer Date: 05.09.2025

Panasonic

PANASONIC APPLIANCES INDIA COMPANY LIMITED CIN: U30007TN1988PLC016184

Regd. Office: National Highway No.5, Sholavaram Village, Ponneri Taluk, Chennai - 600 067. Tel: +91-44-26330397.

Website; www.panasonicappliances.in E-mail; papin.secretary@in.panasonic.com

NOTICE OF THE THIRTY SEVENTH ANNUAL GENERAL

MEETING AND INFORMATION ON E-VOTING

NOTICE is hereby given that the Thirty Seventh Annual General Meeting ('AGM') of the members of Panasonic Appliances India Company Limited ("the Company") will be held through Video Conferencing ("VC")/Other Audio-Visual Means ("OAVM") on Friday, September 26, 2025, at 10:30 a.m. IST, in compliance with the applicable provisions of the Companies Act, 2013 read with General Circular No. 14/2020 dated April 8, 2020, Circular No.17/2020 dated April 13, 2020, Circular No. 20/2020 dated May 5, 2020, Circular No. 02/2021 dated January 13, 2021 and General Circular No. 2/2022 dated May 5, 2022 followed by Circular No. 10/2022 and 11/2022 dated December 28, 2022 and 09/2023 Dated: 25.09.2023 and 09/2024 Dated: 19.09.2024 (collectively referred to as "MCA Circulars") to transact the business as set out in the Notice dated August 5, 2025 calling the AGM.

As per Rule 11 of the Companies (Accounts) Rules, 2014, the notice of AGM and the Annual Report of the Company for the financial year 2024-25 ("Annual Report 2024-2025") have been mailed electronically (email) on September 4, 2025, to all the members whose email addresses are registered with the Company or the depositors/depository participants as on August 29, 2025. These documents are also available on the website of the Company at www.panasonicappliances.in and the website of National Securities Depository Limited ('NSDL') at www.evoting.nsdl.com. In pursuant to the provisions of Section 91 of the Companies Act, 2013 read with Rule 10 of the Companies (Management and Administration Rules, 2014 and other applicable provisions, if any, the Register of Members and Share Transfer Books of the Company will remain closed from Saturday, September 20, 2025, to Friday, September 26, 2025 (both days inclusive) for the purpose of Annual General Meeting.

In pursuant to Section 108 of the Companies Act, 2013 read with Rule 20 of the Companies (Management and Administration) Rules, 2014, the Company is providing e-voting facility to its members to exercise their right to vote by electronic means. The Company has entered into an agreement with National Services Depository Limited (NSDL) for providing e-voting facility. The e-voting platform will be opened for voting from Tuesday, September 23, 2025, at 9:00 a.m. IST and ends on Thursday, September 25, 2025, at 5:00 p.m. IST to enable members of the Company, holding shares either in physical form or dematerialized form as on the cut-off date i.e. September 19, 2025, to cast their vote electronically in respect of the business to be transacted at the AGM. The e-voting shall not be allowed beyond the said date and time. The Company has appointed Mr. M. Alagar, Practicing Company Secretary, to act as the Scrutinizer for conducting the e-voting process in a fair and transparent manner.

Manner of registering/updating email address is as below:

 Members holding shares in physical mode, who have not registered/ updated their email addresses with the Company, are requested to register/update the same by clicking https://www.integratedindia.in/ emailupdation.aspx or by writing to the Company with details of folio number and attaching a self-attested copy of PAN card at papin.secretary@in.panasonic.com.

Members holding shares in dematerialized mode, who have not registered/updated their email addresses with their Depository Participants, are requested to register/update their email addresses with the Depository Participants with whom they maintain their demat

After due verification, the Company/Integrated will forward their login credentials to their registered address.

- Any person, who becomes a member of the Company after dispatch of the Notice of the AGM and holding shares as on cut-off date may obtain the User ID and password in the manner as provided in the Notice of the AGM, which is available in the Notice of the AGM, which is available on Company's website.
- Such members may cast their votes using the e-voting instructions, in

the manner specified by the Company in the Notice of AGM. A person whose name is recorded in the Registrar of Members or in the Register of Beneficial owners maintained by the depositories as on the cut-off date i.e. September 19, 2025, only shall be entitled to avail the facility of remote e-voting as well as voting in the General Meeting.

Corporate members intending to attend the meeting through their Authorized Representatives are requested to send a duly certified copy of the Board Resolution/Power of Attorney to the Company through e-mail to papin.secretary@in.panasonic.com authorizing their representatives to attend and vote at the meeting.

Members who would like to express their views or ask questions during the AGM, may register themselves as a speaker by sending their request from their registered email address mentioning their name, DP ID and Client ID/Folio number, PAN, mobile number to papin.secretary@ in.panasonic.com from Friday, September 19, 2025 (from 9.00 A.M.) to Sunday, September 21, 2025 (up to 5.00 P.M.) Those members who have registered themselves as a speaker will only be allowed to express. their views/ask questions during the AGM. The Company reserves the right to restrict the number of speakers depending on the availability of

time at the AGM. The members who have cast their vote(s) by remote e-voting may also attend the AGM but shall not be entitled to cast their vote(s) again at the AGM.

In case of any queries/grievances connected with the remote e-voting or the members need any assistance before or during the AGM, the members may contact Ms.Pallavi Mhatre, Manager, National Security Depository Limited, Trade World, "A" Wing, 4th Floor, Kamala Mills Compound, Senapati Bapat Marg, Lower Parel, Mumbai 400013 at the designated email IDs: evoting@nsdl.com or to the Company email ID: papin.secretary@in.panasonic.com

Chennai, September 5, 2025

By order of the Board for Panasonic Appliances India Company Limited

J Satish Kumar

Chief Financial Officer

Place : Mumbai

Date: 4" September, 2025

Regd Office: 106, (1st Floor), Madhuban Tower, A-1, V.S. Block,

MARYADA COMMERCIAL ENTERPRISES AND INVESTMENT COMPANY LIMITED **Shakarpur Crossing, New Delhi – 110092** Phone: 91-11-49901667, Website: www.maryadainvestment.in

CIN: L65993DL1982PLC013738 NOTICE OF 43RD ANNUAL GENERAL MEETING OF MARYADA COMMERCIAL ENTERPRISES AND INVESTMENT COMPANY LIMITED TO BE HELD THROUGH

VC (VIDEO CONFERENCING) / OAVM (OTHER AUDIO VISUAL MEANS)

Notice is hereby given that the 43_d Annual General Meeting ('AGM') of the Members of Maryada Commercial Enterprises and Investment Company Limited is scheduled to be held on Thursday, the 25th September, 2025 at 05:00 p.m. through Video Conferencing ("VC") / Other Audio Visual means ("OAVM"). In compliance with Circular Nos. 14/2020 17/2020, 20/2020, 02/2021, 19/2021, 21/2021, 02/2022, 10/2022, 09/2023 dated April 08 2020, April 13, 2020, May 05, 2020, January 13, 2021, December 08, 2021, December 14 2021, May 05, 2022, December 28, 2022 and September 25, 2023 followed by Genera Circular No. 09/2024 dated September 19, 2024 issued by the Ministry of Corporate Affairs (hereinafter collectively referred to as "MCA Circulars") and SEBI Circular No. SEBI/HO/CFD/CFD-PoD-2/P/CIR/2024/133 dated October 03, 2024 (hereinafter referred to as "SEBI Circulars") as amended time to time, to transact the Ordinary and Special Business, as set out in the Notice of AGM. Company's Registered Office will be considered as venue for the purpose of the AGM.

In compliance with the above circular, Notice of Annual General Meeting, Directors' Report Auditors' Report and Financial Statement for the year ended March 31, 2025 and remote e voting details have been sent in electronic mode to all the members whose e-mail IDs are registered/available with the Company/RTA/Depository. The date of completion of email of the notices to the shareholders is September 03, 2025.

In case you have not registered your email ID with the Company/RTA/Depository, please follow below instructions to register your email ID for obtaining annual report for FY 2024-25 and login details for e-voting.

Physical | Send a request to Registrar and Share Transfer Agent of the Company, Skyline Financial Services Private Limited at admin@skylinerta.com providing Folio number. Name of the shareholder, scanned copy of the share certificate (Front and Back), PAN (Self attested scanned copy of PAN Card), AADHAR (Self attested scanned copy of Aadhar Card) for registering email address. Shareholders are requested to Register / Update their details in their demat

account as per the process advised by Depository Participant (DP). Holding

In compliance with the provisions of Section 108 of the Companies Act, 2013 read with the Companies (Management and Administration) Rules, 2014 as amended and Regulation 44 of SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015, the Company has offered e-voting facility for transacting all the business by NSDL through their portal www.evoting.nsdl.com to enable the members to cast their votes electronically. The remote e-voting period commences on Monday, September 22, 2025 (09:00 am) and ends on Wednesday, September 24, 2025 (05:00 pm). No e-voting shall be allowed beyond the said date and time. The remote e-voting module shall be disabled by NSDL for voting thereafter. Any person, who acquires shares and becomes member of the Company after dispatch of the notice and holding shares as of the cut-off date i.e. September 18, 2025, may obtain the login ID and password by sending a request at www.evotingindia.com or RTA, Skyline Financial Services Private Limited at admin@skylinerta.com . However, if the members are already registered with NSDL for remote e-voting then they can use their existing user ID and password for casting their vote. Once the vote on a resolution is cast by the member, the member shall not be allowed to change it subsequently. The facility for voting through e-voting shall be made available at the AGM and the members who have cast their vote by remote e-voting prior to the AGM may also attend the AGM but shall not be entitled to cast their vote again. Ravi Shankar & Associates, Practicing Company Secretary has been appointed as Scrutinizer for the e-voting process. The detailed procedure for remote e-voting is contained in the letter sent with the Notice of the AGM. Any query/grievance relating to e-voting may be addressed to Ms. Harshika Agrawal, Company Secretary and Compliance Officer, Maryada Commercial Enterprises and Investment Company Limited, 106, (1st Floor), Madhuban Tower, A-1, V.S. Block, Shakarpur Crossing, New Delhi – 110092, Phone: 011-49901667, Email: macel1982@gmail.com.

Pursuant to Section 91 of the Companies Act, 2013, Rule 10 of the Companies (Management & Administration) Rules, 2014 and Regulation 42 of SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015 that the Register of the Members and Share Transfer Books of the Company will remain closed from September 19, 2025 to September 25, 2025 (both days inclusive) for the purpose of taking record of the shareholders at the Annual General Meeting.

The Notice of the AGM and the Annual Report will also be available on the Company's website, at www.maryadainvestment.in, websites of the stock exchanges (MSEI) a

For Maryada Commercial Enterprises and Investment Company Limited

Place: Delhi (Sati Nath Das) Date: 04.09.2025



CIN: L67120MH1956PLC009707 Regd. Off.: Somaiya Bhavan, 45/47, M G Road, Fort, Mumbai - 400001 Website: www.godavaribiorefineries.com, Email: investors@somaiya.com, Tel.: 022-61702100 NOTICE OF 70™ ANNUAL GENERAL MEETING (AGM) THROUGH VIDEO

CONFERENCING (VC) / OTHER AUDIO VISUAL MEANS (OAVM), REMOTE E-VOTING INFORMATION

Notice is hereby given that the Seventieth (70°) Annual General Meeting of the Shareholders of Godavari Biorefineries Limited ("the Company") will be held on Tuesday, 30" September, 2025 at 11: 30 a.m (IST) via two-way Video Conferencing ("VC") facility / Other Audio Visual Means ("OAVM") to transact the businesses as set out in the Notice dated 7" August, 2025 convening the Annual General Meeting, without the physical presence of the Members at a common venue. In accordance with the General Circulars issued by the Ministry of Corporate Affairs dated 8" April 2020, 13" April 2020, 5" May 2020, 28" September 2020, 31" December 2020, 13" January 2021 14" December, 2021, 5" May, 2022, 28" December, 2022, 25" September, 2023 and 19" September, 2024 and by Securities and Exchange Board of India ("SEBI) vide, its Circular No. SEBI/HO/CFO/CFD-PoD-2/P/CIR/2023n67 dated 7 October, 2023 and SEBI/HO/CFD/CFD: PoD-2/P/CIR/2024/133 dated 3" October, 2024. (collectively referred to as 'Circulars'), the Company had sent the Notice of the 70° AGM along with the weblink for Annual report for FY 2024-25 through electronic mode only to those Members whose e-mail addresses are registered with the Company or Registrar & Transfer Agent, MUFG Intime India Private Limited or Depositories The requirement of sending physical copies of the Notice of the AGM has been

dispensed with vide Circulars. The Notice of AGM and Annual Report 2024-25 is available on the website of the Company i.e. www.godavaribiorefineries.com and on the website of the National Securities Depository Limited ('NSDL') at https://www.evoting.nsdl.com/. A letter providing the web-link for accessing the Annual Report is being sent to those Shareholders who have not registered their email ID. Remote e-Voting: In compliance with Section 108 of the Companies Act, 2013 ('the Act') read with Rule 20 of the Companies (Management and Administration) Rules, 2014, as amended from time to time and and Regulation 44 of SEBI (Listing Obligations & Disclosure Requirements) Regulations. 2015 (as amended), Secretarial Standards - 2 issued by the Institute of Company Secretaries of India on General Meetings the Company is pleased to provide to its Members the facility of remote e-Voting and e-voting during the AGM in respect of the businesses to be transacted at the AGM. The Company has appointed NSDL for facilitating voting through remote e-Voting, e-voting during the AGM and participation at the AGM through VC/OAVM. The detailed instructions for remote e-Voting are given in the Notice of the AGM. Members are requested to note the following:

- The remote e-Voting facility would be available during the following period: Commencement of remote e-Voting From 9.00 a.m. (IST) on Saturday, 27' September, 2025 End of remote e-Voting Upto 5.00 p.m. (IST) on Monday. 291 September, 2025. The remote e-Voting module shall be disabled by NSDL for voting thereafter and Members will not be allowed to vote electronically beyond the said date and time:
- The voting rights of the Members shall be in proportion to their share of the paidup equity share capital of the Company as on Tuesday, 23" September, 2025, ("Cut-Off Date"). The facility of remote e-Voting system shall also be made available during the Meeting and the Members attending the Meeting, who have not already cast their vote by remote e-Voting shall be able to exercise their right during the Meeting. A person whose name is recorded in the Register of Members / Register of Beneficial Owners as on the Cut-Off Date only shall be entitled to avail the facility of remote e-Voting / e-voting during the AGM; Any person who acquires equity shares of the Company and becomes a Member
- of the Company after the dispatch of Notice of AGM electronically but on or before the cut-off date i.e. Tuesday, 23th September, 2025 may obtain the login ID and password by sending a request at evoting@nsdl.co.in. However if a person is already registered with NSDL for e-voting then user ID and password can be used for casting your vote.
- Members who have cast their vote on resolution(s) by remote e-Voting prior to the AGM will also be eligible to participate at the AGM through VC/OAVM but shall not be entitled to cast their vote on such resolution(s) again. Registration of e-mail addresses: Members who have not yet registered their e-mail

addresses are requested to follow the process mentioned below, before 5:00 p.m. (IST) on Tuesday, 23th September, 2025, for registering their e-mail addresses to receive the Notice of the AGM and the Annual Report 2024-25 electronically and to receive login-id and password for remote e-Voting: In case shares are held in physical mode please provide Folio No., Name of

attested scanned copy of PAN card), AADHAR (self attested scanned copy of Aadhar Card) by email to rnt.helpdesk@in.mpms.mufg.com In case shares are held in demat mode, please provide DPID-CLID (16 digit DPID + CLID or 16 digit beneficiary ID). Name, client master or copy of Consolidated Account statement, PAN (self attested scanned copy of PAN card), AADHAR

shareholder, scanned copy of the share certificate (front and back), PAN (self

(self attested scanned copy of Aadhar Card) to respective Depository Participant or by email to rnt.helpdesk@in.mpms.mufq.com If you have any queries, issues or grievances regarding attending AGM & e-Voting from the e-Voting System, you may refer the Frequently Asked Questions ("FAQs" and e-voting manual available at the download section of www.evoting.nsdl.com or

call at toll free no.: + 91 8108116767. Members may also write to the Company

Secretary at the Company's e-mail address: investors@somaiya.com. For Godavari Biorefineries Limited

Samir S. Somaiya Chairman & Managing Director

DIN - 00295458

epaper.financialexpress.com

Place: Thane

Date: September 04, 2025

(C)rchies

The most special way to say you care

ARCHIES LIMITED Read. Office: Plot No. 191F. Sector-4, IMT Manesar, Gurugram, Haryana-122050 CIN: L36999HR1990PLC041175,

Email: archies@archiesonline.com, Tel: +91 124 4966666 Revised Notice of 35th Annual General Meeting, Book Closure

Web: www.archiesonline.com & www.archiesinvestors.in

& E-Voting Information Revised Notice is hereby given that the 35th (Thirty Fifth) Annual General Meeting

("AGM") of the Members of the Archies Limited (CIN L36999HR1990PLC041175) will be held on Friday, September 26, 2025 at 02:00 P.M. through VC/OAVM to transact the ordinary and special businesses, as set out in the Notice of the 35th AGM and the Register of Members and the Share Transfer Books of the Company will remain closed from Saturday, September 20, 2025 to Friday, September 26, 2025 (both days inclusive) for the purpose of AGM. The Annual Report & Notice of AGM along with the Explanatory Statement under

information relating to voting (including remote e-voting) have been sent to all the members who have sought the physical copies of the same at their registered address and to all other members through electric mode. The Company has completed the dispatch of the Notice of AGM and the Annual Report for the Financial Year 2024-2025 on September 04, 2025. The Annual report for the year 2024-25 along with Notice of AGM is available on the Company's website at

Section 102 of the Companies Act, 2013 along with the detailed instructions and

www.archiesinvestors.in the communication relating to remote e-voting has been emailed/dispatched to the members as mentioned above Pursuant to Section 108 of the Companies Act, 2013 read with Rule 20 of the Companies (Management and Administration) Rules, 2014 and Regulation 44 of SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015, as amended, the Company is please to provide the facility to its members holding shares either in physical form or in demateralization form, as on cut off-date i.e 19th September 2025 to exercise their right to vote by electronic means as set forth in the Notice of the 35th

AGM from a place other than the venue of the meeting ("remote e-voting"). The Company has engaged the services of MUFG Intime India Private Limited (Formerly known as Link Intime India Pvt. Ltd.) (https://instavote.linkintime.co.in) to provide e-voting facility. All members are informed that:

- The Ordinary and Special Businesses as set forth in the Notice of the 35th AGM of the Company shall be transacted through voting by electronic means.
- The remote e-voting shall commence on Tuesday, 23rd September 2025 (09:00 A.M. IST) and ends at Thursday, 25th September 2025 (05:00 P.M. IST) Thereafter, the e-voting module will be disabled;
- The cut-off date for determining the eligibility to vote by remote e-voting or by e voting at the AGM is 19th September, 2025;
- A person whose name is recorded in the register of members or in the register of beneficial owners maintained with depositories as on cut-off date will be entitled
- to avail the facility of remote e-voting or voting during the AGM; A person who becomes the member of the Company after dispatch of the notice of the AGM and holding shares as on the cut-off date may obtain the user id and
- password by sending a request through Email enotices@in.mpms.mufg.com. The facility for voting through ballot paper shall also be available at the AGM and members attending the meeting who have not already casted their vote by remote e-voting shall be able to exercise their right to vote at the meeting. The members

who have already casted their votes by remote e-voting prior to the AGM may

A member entitled to attend and vote at the AGM is entitled to appoint a proxy to attend and vote on a poll instead of himself/herself and the proxy need not to be a member of the Company. Proxies, in order to be effective must be signed and stamped and received by the Company as its registered office not less than 48 hours before the time fixed for commencement of the meeting

attend the AGM but shall not be entitled to vote again.

- The Company has appointed Mr. Shailesh Dayal, Practising Company Secretary (FCS No. 4897 & CP. No. 7142) Proprietor of M/s Dayal & Maur, Company Secretaries as Scrutinizer to scrutinize voting process in a fair and transparent manner and in accordance with the applicable laws. The results on resolutions shall be declared within two working days from the
- conclusion of the Meeting of the Company. The results declared along with the www.archiesinvestors.in and on Service Provider's website at https:/ instavote,linkintime.co.in and the same shall be communicated to National Stock Exchange of India Limited and BSE Limited within 48 hours from the conclusion

n case of any queries, you may refer the Frequently Asked Questions (FAQs) for members and e-voting user manual for members available at https:// instavote linkintime co.in. under Help section or write an email to enotices@in.mpms.mufg.com or Call us :- Tel : 022 - 49186000. Members holding shares in physical form, who have not registered their email addresses

with the Company can obtain the Notice of the AGM alongwith the Annual Report 2024-25 by sending scanned copy of request letter mentioning the folio no, and name of the shareholder, self-attested copy of PAN and AADHAR by email to the Company at cs@archiesonline.com. By order of the Board

> For Archies Limited (Chiranjivi Ramuka) Company Secretary and Compliance Officer

Place: Delhi Date: 04.09.2025



DUCON INFRATECHNOLOGIES LIMITED CIN :L72900MH2009PLC191412

Ducon House, Plot No. A/4, Road No. 1, MIDC, Wagle Industrial Estate, Thane-400604.Tel: 022-41122115.E-mail: cs@duconinfra.co.in. Website: www.duconinfra.co.in NOTICE OF THE 16TH ANNUAL GENERAL MEETING TO BE HELD

THROUGH VIDEO CONFERENCING (VC)/OTHER AUDIO-VISUAL MEANS (OAVM) AND BOOK CLOSURE INFORMATION Notice is hereby given that the 16th Annual General Meeting ("the AGM") of Ducor

Infratechnologies Limited ("the Company") is scheduled to be held on Tuesday, September 30, 2025 at 5.30 p.m. (IST) through Video Conferencing (VC)/Other Audio Visual means (OAVM) without physical presence of the members at the common venue, in compliance with Circular No. 14/2020 dated 8th April, 2020, Circular No. 17/2020 dated 13th April, 2020, Circular No.20/2020 dated 5th May 2020, Circular No.02/2021 dated 13th January, 2021, Circular No.19/2021 dated 8th December, 2021, Circular No.21/2021 dated 14th December, 2021, Circular No. 2/2022 dated 5th May, 2022, Circular No. 10/2022 dated 28th December, 2022 and Circular No. 09/2024 dated September 19, 2024 (collectively "MCA Circulars") issued by the Ministry of Corporate Affairs and applicable provisions of the Companies Act, 2013 (the 'Act') and the rules made thereunder and Securities and Exchange Board of India ("SEBI") circular nos. SEBI/HO/CFD/CMDI/CIR/P/2020/79 dated May 12, 2020, SEBI/HO/CFD/PoD-2/P/CIR/2023/4 dated January 5, 2023 and SEBI/ HO/ CFD/ CFDPoD-2/ P/ CIR/ 2024/ 133 dated October 3, 2024 (collectively "SEBI Circulars") and SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015 ('SEBI isting Regulations'), to transact the Ordinary business and Special business set out in he notice dated September 02, 2025. Members attending the AGM through VC/OAVM will be counted for the purpose of reckoning the quorum under the Section 103 of the Act. The Deemed venue for the AGM shall be the Registered Office of the Company

Electronic copies of the Notice of the 16th AGM, procedure and instructions for e-voting and the Integrated Annual Report for the Financial Year 2024-25 has been sent on September 04, 2025, to all those Members whose email IDs are registered with the Registrar & Share Transfer Agent Company/Depositories. Since this AGM is being held through VC/OAVM pursuant to the MCA Circulars, physical attendance of members has been dispensed with. Accordingly, the facility for appointment of proxies by the members will not be available for the AGM and hence the proxy form and attendance slip were not annexed with Notice of AGM. The Notice of the AGM and Annual Report are also available on the Company's website viz. www.duconinfra.co.in and on the website of National Securities Depository Limited ('NSDL') viz. www.evoting.nsdl.com and also on the websites of the Stock Exchanges i.e. National Stock Exchange of India Limited at www.nseindia.com and BSE Limited at <u>www.bseindia.com</u>. The Members who wish to obtain physical copy of Annual Report can send a request at cs@duconinfra.co.ir mentioning Folio No./DP ID and Client ID.

Pursuant to Section 91 of the Act and Regulation 42 of the SEBI Listing Regulations the Register of Members and share transfer books will remain closed from Wednesday. September 24, 2025 to Tuesday, September 30, 2025 (both days inclusive). All the

- All the Ordinary Resolutions and Special Resolutions as set in the Notice dated September 02, 2025 are to be transacted through electronic means i.e. by remote e-voting or e-voting at the AGM.
- The date of completion of dispatch of notice of 16th AGM: September 05, 2025. The date and time of commencement of remote e-voting: September 27, 2025 at 9:00 a.m.
- The date and time of end of remote e-voting: September 29, 2025 at 5:00 p.m. IST
- The cut-off date for determining the eligibility to yote by a voting or at the AGM: Sentember
- Those persons who have acquired shares and have become the members of the Company after the dispatch of the Notice of AGM and holding of shares as of cut - off date i.e. September 23, 2025, may obtain login id and password by sending a request on www.evoting.nsdl.com. However, if you are already registered with NSDL for evoting then you can use your existing user ID and password for casting your vote. Further, the detailed procedure for remote e-voting, e-voting at the AGM and procedure to join AGM is given in the Notice of AGM dated September 02, 2025.

The remote e-voting module shall be disabled by NSDL for voting after 5.00 p.m

- IST on September 29, 2025. The members who have not voted through remote e-voting can cast their vote through e-voting at the AGM. The Members who already votes through remote e-voting can attend the AGM but will not have right to vote at the AGM. Once the vote on resolution is cast by member, shall not be allowed to change it Member whose name is recorded in the register of members or in the registe
- of beneficial owner maintained by the depositories as on the cut- off date only shall be entitled to avail the facility of remote e-voting / e-voting at the AGM. The voting rights of the members shall be in proportion to their shares of the paid up equity share capital of the Company as on September 23, 2025, being cut-off
- Website address of the Company where 16th Annual Report for financial year 2024-2025. including notice is displayed- www.duconinfra.co.in
- The Members who have not registered their e-mail address can register the same with the Depositories through their respective Depository Participants, in case shares are held in demat mode and with Company's RTA (M/s Bigshare Services Private Limited) by submitting Form ISR-1 in case the shares are held in physical mode. Form ISR-1 can be downloaded from Investor section of Company's website at www.duconinfra.co.in.

Ms. Shruti Shah (F8852), Practicing Company Secretary, has been appointed as

Scrutinizer for scrutinizing Remote E-voting and E-voting at Annual General Meeting

- in a fair and transparent manner In case of any queries, members may refer the Frequently Asked Questions (FAQs) for members and e-voting user manual for members available at the download section
- of www.evoting.nsdl.com or no. 022-4886 7000 or send a request at evoting@nsdl.com. Contact details of the person responsible to address the grievances connected with e-voting: National Securities Depository Limited (NSDL), Ms. Pallavi Mathre, Senior
- Manager, Trade World, A wing, 4" & 5" Floor, Kamala Mills Compound, Lower Parel, Mumbai - 400013, Tel No.: 022-4886 7000, Email id: SoniS@nsdl.co.in By order of the Board For Ducon Infratechnologies Limited

Darshit Parikh Company Secretary & Compliance Officer

PATNA ELECTRIC SUPPLY CO LTD

Registered Office: 3 Khetra Das Lane, 1st Floor, Kolkata - 700012 CIN: L40109WB1956PLC023307

Phone: +91-33-40032108; E-mail: pesclco@gmail.com Website: www.patnaelectricsupplycompany.com

NOTICE IS HEREBY GIVEN that the 102nd Annual General Meeting (AGM) of the Company will be held on Thursday, September 25, 2025, at 1:30 P.M. at through Video Conferencing ("VC") Other Audio Visual Means ("OAVM"), to transact the business as mentioned in the Notice of AGM sent along with the Audited Financial Statements of the Company for the year ended March 31, 2025, and the Board's Report and Auditors Report thereon (Annual Report 2025).

Dispatch of the Annual Report, 2025, along with the AGM Notice, Attendance Slip and Proxy Form, has been completed on September 3, 2025. The Notice of AGM is also available on the website of Central Depository Services (India) Limited (CDSL), i.e. www.evotingindia.com. Notice is further given that the Company is providing electronic voting facility from a place other than the venue of AGM ('remote e-voting') to the members to exercise their votes on all the resolutions set forth in the Notice of AGM. The company has engaged CDSL for providing e-voting facility. The details of remote e-voting are given below:

- disabled for voting thereafter, and no one shall be allowed to vote electronically after September 24, 2025 (5:00 PM). The voting rights of Members shall be in proportion to their share of the paid-up share capital of
- the Company as on the cut-off date i.e., September 18, 2025 iii) Notice of AGM has been sent to all the members whose names appeared in the Register of
- Members/Beneficial Owners as on August 28, 2025. Any person who acquires equity shares of the Company and becomes a Member after August 28, 2025, and holding shares as on the cutoff date i.e., September 18, 2025, may obtain the Login ID and Password by sending a request at pesclco@gmail.com, or call at Tel: +91 33 - 40032108.

(iv) Once a vote is cast by the Member, he shall not be allowed to change it subsequently.

(v) The facility of casting vote through ballot paper will be made available at the AGM and the eligible members attending the AGM shall be able to cast their vote at AGM through ballot paper. (vi) The Members who cast their vote by remote e-voting may also attend the AGM but shall not be entitled to cast their vote again.

Towers, Dalal Street Fort, Mumbai-400001, at email: helpdesk.evoting@cdslindia.com. Telephone No.: 022 - 22725040 NOTICE IS ALSO HEREBY GIVEN that pursuant to Section 91 of the Companies Act, 2013, that

the Register of Members and Share Transfer Books of the Company will remain closed from Monday, September 22, 2025 to Wednesday, September 24, 2025 (both days inclusive)

For The Patna Electric Supply Co Ltd

Vishal Kumar Sharma Managing Director DIN: 07310503

Regd. Office: 3rd Floor, Surya Plaza, K-185/1, Sarai Julena, New Friends Colony, New Delhi - 110025 E-mail: cs@modisteel.net,

Website: www.modisteel.com Phone: 011-49872442, 19. PUBLIC NOTICE – 39TH ANNUAL GENERAL MEETING

NATIONAL GENERAL INDUSTRIES LTD.

This is to inform that the 39th Annual General Meeting ("AGM") of National Genera industries Limited ("the Company") will be held through video conferencing (VC)/

other audio visual means (OAVM) in compliance with the applicable provisions of the Companies Act, 2013 and the rules made thereunder, read with Ministry of Corporate Affairs (MCA) Circular dated September 19, 2024 read with Circular dated Septembe 25, 2023, December 28, 2022, May 5, 2022, December 14, 2021, December 8, 2021 January 13, 2021, May 5, 2020, April 13, 2020 and April 8, 2020 and Securities and Exchange Board of India (SEBI) Circular dated October 3, 2024 read with Circular dated October 7, 2023, January 5, 2023, May 13, 2022, January 15, 2021 and May 12, 2020 (collectively referred to as Circulars), on Tuesday, 30th September, 2025 at 1:30.P.M to transact the business as set out in the Notice of AGM which will be sent in due Members may further note that in pursuance of above stated circulars and in

furtherance of Go-Green initiative of the government, the Notice of the AGM and Annual Report for the financial year 2024-25, will be sent through electronic mode only to those members whose email addresses are registered with the Company / Depository Participant. The members attending the meeting through VC or OAVM shall be counted for the purpose of quorum under section 103 of the Act. The Company is also providing e-voting and remote e-voting facility to all its members The e-copy of the notice of the AGM along with the Annual Report for the FY 2024-25

The members can attend and participate in the AGM through VC/OAVM only. Detailed instructions for joining the AGM will be provided in the Notice of AGM. Accordingly please note that no provision has been made to attend and participate in the AGM of the Company in person, to ensure compliance with the directives issued by MCA and

In case the email address is not registered with the Company / Depository Participant please follow the process of registering the same as mentioned below:

Send a request to Registrar and Transfer Agents of the Company, Skyline Financial Services Private Limited at info@skylinerta.com providing Folio number, Name of the shareholder, scanned copy of the

share certificate (Front and Back), PAN (Self attested scanned copy of PAN Card), AADHAR (Self attested scanned copy of Aadhar Card) for registering email address. Please send your bank detail with original cancelled cheque to our RTA

(i.e. Skyline Financial Services Private Limited, D-153A, 1st Floor, Okhla Industrial Area, Phase - I, New Delhi-110020 alongwith letter mentioning folio no. if not registered already.)

Date: September 3, 2025

Place: Kolkata

Please contact your Depositary Participant (DP) and register your email address as per the process advised by DP. Please also update your bank detail with your DP for dividend payment by NACH if declared by company.

Members may also note that if your e-mail id is registered with the Company/Depository Participant, the login credentials for remote e-voting / e-voting during the AGM will be sent on the registered e-mail address along with the notice of AGM. However, members who have not registered their email-id can follow the procedure for registering e-mail id as mentioned above. Members may note that the detailed procedure for remote e-voting / e-voting during the AGM is also mentioned

The above information is being issued for the information and benefit of all the

members of the Company and is in compliance with the MCA Circular(s) and the SEB For National General Industries Ltd

Place: New Delhi Date: 4th September, 2025

(A Government of India Enterprise)

Vandana Gupta

Maulana Azad Road New हेमीस्फेयर प्रॉपर्टीज इंडिया लिमिटेड Email: info@hpil.co.in

NOTICE 21" ANNUAL GENERAL MEETING NOTICE is hereby given that the 21st Annual General Meeting (AGM) of the members of the Hemisphere Properties India Ltd ("Company") will be held on Saturday, the 27°

September, 2025 at 11.00 am (IST) through Video Conferencing (VC)/ Other Audio-Visual Means (OAVM) to transact the business as set out in the notice: In compliance with the circulars issued by the Ministry of Corporate Affairs (MCA) and the Securities and Exchange Board of India (SEBI), the 21st Annual Report, along with the Notice of the 21st Annual General Meeting (AGM) of the Company, has been sent to the

shareholders at their registered e-mail addresses registered with Depository Participants (DP)/ Company's Registrar & Transfer Agent i.e. MUFG Intime India Private Limited. Further, in terms of Regulation 36(1)(b) of the SEBI (LODR) Regulations, 2015, a letter containing the web link, including the exact path to access the complete Annual Report has been dispatched to those shareholders who have not registered their e-mail IDs Further, the Notice of AGM and the Annual Report are also available on the website of the Company at www.hpil.co.in, on the stock exchange(s) i.e., National Stock Exchange of

In compliance with Section 108 of the Companies Act. 2013 read with Rule 20 of the Companies (Management and Administration) Rules, 2014 and Regulation 44 of the SEBI (LODR) Regulations, 2015, as amended, the Company is pleased to offer the facility of e-voting (both remote e-voting and voting at the AGM) through CDSL to all eligible members in respect of the items of business to be transacted at the AGM.

scheduled start time and the Company may close the window for joining the VC/ OAVM acility 30 minutes after the scheduled start time on date of AGM The remote e-voting period begins on Sunday, Wednesday, 24 th September 2025 (0900

hours) and ends on Tuesday, 26th September, 2025 (1700 hours). The remote e-Voting module shall be disabled by CDSL for voting thereafter. Members who have not registered their e-mail address so far, or want to change their

e-mail ids, are requested to register/ change the same with their Depository Participant RTA, so as to receive all communications electronically. The Register of Members and the Share Transfer Books of the Company will be closed

purpose of 21st Annual General Meeting ("AGM") The remote e-Voting module shall be disabled by CDSL for voting thereafter.

The details instructions are given in the Notice and Members are informed as under: Those members, who do not cast their vote on the resolutions through remote e-voting

during the above period and are otherwise not barred from doing so, shall be eligible to vote through e-voting system during the AGM. Further, members who have cast their vote by remote e-voting may attend the AGM, but shall not be entitled to change it subsequently or vote again at the AGM. The manner voting through remote e-voting and voting at the AGM by the Members

holding shares in demat and physical mode and for Members who have not registered their email address has been provided in the Notice of AGM. Members who have cast their vote by remote e-voting prior to AGM may attend/

participate in the AGM but shall not be entitled to cast their vote again. Any person who acquires shares of the Company becomes a shareholder of the Company after dispatch of the Notice of AGM and holds share as on Cut-off date ma

follow instructions for voting on the resolutions as mentioned in the Notice of AGM. Members who have not registered their email address are requested to register the same with their DP's in case share are held in dematerialized form and with Company/ RTA in case share are held by them in physical form i. Further, the Company has appoint CS Maghisuddin, Practising Company Secretary

(Membership No. ACS: A51216. CP No: 27850) as Scrutinizer for conducting the electronic voting process prior to the AGM and during the AGM, in a fair and transparent manner. Members who would like to express their views/ask questions as a speaker at the Meeting may pre-register themselves by sending a request from their registered e-mail address mentioning their names, DP ID and Client ID/folio number, PAN and mobile number at agm@hpil.co.in or info@hpil.co.in than 6:00 p.m., 17th September,

availability of time for the AGM. If you have any queries or issues regarding attending AGM & e-Voting from the CDSL e-Voting System, you can write an email to helpdesk.evoting@cdslindia.com or contact at

toll free no. 1800 21 09911 For Hemisphere Properties India Limited

Lubna Company Secretary & Compliance Officer

CHENNAI/KOCHI

vii. The Company reserves the right to restrict the number of speakers depending on the

Date: 03.09.2025 Place: New Delhi ---

 The remote e-voting will commence on Monday, September 22, 2025 from 9.00 AM and ends on Wednesday, September 24, 2025 till 5.00 PM. The e-voting module shall be

(FAQs) and e-voting user manual for members available at the Downloads section of www.evotingindia.com or contact Mr. Mehboob Lakhani, CDSL, 17th Floor, Phiroze Jeejeebhoy

in case of any queries pertaining to e-voting, members may refer to the Frequently Asked Questions

CIN: L74899DL1987PLC026617

of the Company will be available on the website of the Company at www.modisteel.com and also be available on the website of the BSE Limited at

vww.bseindia.com. in due course of time.

Company Secretary | A-24012 Reg. Office Address: Room No. HEMISPHERE PROPERTIES INDIA LIMITED 144, C-Wing, Nirman Bhawan,

Delhi,110001 CIN: L70101DL2005G0I132162 Website: www.hpil.co.in

India Limited at www.nseindia.com and BSE Limited at www.bseindia.com. as well as on NSDL at www.evoting.nsdl.com. The dispatch of notice completed on 03.09.2025.

Members may join the 21" AGM through VC/QAVM, which shall be kept open for the members on September 27, 2025 from 11:00 A.M. IST i.e. 15 minutes before the

from, September 21, 2025 to Saturday, September 27, 2025 (both days inclusive) for the

I, After 10 days of the publication

of this notice and within three months there after.
I, SHUGANDHI D, D/O.
A. DHANAPAL, aged 22 years, permanently residing at No 7/396, Arun Homes, 2nd Floor, Arumugam

Nagar 2nd Street, Madura Avenue Kovur Kancheepuram.

TamilNadu–600128. intend having

amilnadu, Bar Council Building

High Court Campus, Chennai -600 104. Those who have any valid objections may, notify the same to the Bar Council with in

ENROLLMENT NOTICE

I, After 10 days of the publication of this notice and

within three months there after

AND POST, TIRUPATTUR DISTRICT-635853 intend having

my enrolment as an Advocate moved before the Bar Council of

Tamilnadu, Bar Council Building

High Court Campus, Chennai -600 104. Those who have any valid objections may, notify the same to the Bar Council with in

முதன்மை மாவட்ட நீதிமன்றம்

அவர்கள் சமூகத்திற்கு அசல் வழக்கு எண். 1/2015

/எதிர்/

/பெ.லேட்.செந்தாமரைக்கண்ணன்,

அறிவிப்பு கல்யாணசுந்தரம் என்பவர் இருவாருர் முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் அ.வ.எண்.1/2015 தாக்கல்

அ.வ.எண். 1/2015 செய்துள்ளார். மேற்படி வழக்கு பற்றிய அறிவிப்பு 8ஆம் பிரதிவாதிக்கு சார்வு

ஆகவில்லை. அதனால் மேற்படி 8ஆம் பிரதிவாதி வசிக்கும் பகுதியில் வெளியாகும் தினசரி நாளிதழில் வழக்கு பற்றிய விளம்பரம் வெளியிட சமூகம்

பற்றிய விளம்பரம் வெளியிட சமூகம் நீதிமன்றம் உத்தரவு செய்துள்ளது. அதன்படி தாங்கள் வருகின்ற

17.10.2025 அன்று காலை 10.00 மணிக்கு சமூகம் நீதிமன்றத்தில் நேரிலோ

அல்லது வழக்கறிஞர் மூலமாகவோ ஆஜ்ராகி தங்கள் ஆட்சேபனைய தேரிவிக்க கேண்டியக்.

தெரிவிக்க வேண்டியது. தவறும்பட்சத்தில் தங்களுக்கு எதிராச

ஆருத்கில் பட்ட பிறப்பிக்கப்படும் என்பதை கண்டிப்பாக

அறியவும். TPS. மணிகண்ணன் M.Com.,B.L.,

ஒருதலைப்பட்ச

த/வப.வூட.வூற்ற நெ. 9, காந்தி நகர் வடக்கு,

கடலூர் டவுன், கடலூர் மாவட்டம்.

கல்யாணசுந்தரம்

சதீஸ்குமார்

BALAKRISHNAN S

...8ஆம் பிரதிவாதி

BALAKRISHNAN I, BALAKKISHINAIN S, SAMUDI aged 25 years, permanently residing at NO.4/87–1, SALAI NAGAR, DAMALERIMUTHUR VILLAGE

red before the Bar Council of

SHUGANDHI D

my enrolment as an Advocati

ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் பெரியார் படம் திறப்பு: முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

லண்டன், செப் 5– ங் கிலாந்து ஆக்ஸ்போர்டு நாட்டின் பெல்கலைக்கழகத்தில் பகுத்தறிவுப் பகலவன் பெரியாரின் தந்தை உருவப் படத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் . நேற்று திறந்து வைத்தார்.

குறித்து இது ல ண் ட னி லி ருந் து (முதலமைச்சர் (மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள வீடியோ சமூக வலைதளப் பதிவில் கூறியிருப்பதாவது:-

'தமிழர்களுக்கு என்னுடைய அன்பான வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

தேதி) நேற்று (4-ந் மாலை நிகழ்ச்சியில் உலகப் புகழ்மிக்க ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் நம்முடைய சுயமரியாதை தலைவர், தன்மானத் தலைவர் தந்தை . பெரியாருடைய உருவப்

படத்தை திறந்து வைக்க இருக்கிறேன் உங்களுக்கு செய்தி தெரிந்திருக்கும். எல்லாம் அதை திறந்து பேசுவதை பெருமைப்படுகிறேன், பூரிப்படைகிரேன்.

ஏனென்றால் அவர் தமிழர் தலைவர் மட்டுமல்ல, . தமிழ்நாட்டு தலைவர் மட்டுமல்ல, உலகெங்கும் உள்ள தன்மானத்தை காத்த தலைவராக, சுயமரியாதையை காக்க தலைவராக விளங்கி கொண்டு இருக்கக்கூடியவர்".

அவர் இவ்வாறு பெருமிதத்தோடு கூறியுள்ளார்.

காலை ஒளிபரப்பு

ஆக்ஸ் போர்டு பெல்கலைக்கழகத்தில் பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரின் உருவப் பட திறப்பு விழாவில் முதலமைச்சரின்

ஆஸ்திக சமாஜம் (பதிவு செய்யப்பட்டது) பழைய எண். 14, புதிய எண்.2_. வீனஸ் காலனி 1வது தெரு ஆழ்வார்பேட்டை, சென்னை 600 018.

அறிவிப்பு

சமாஜத்தின் அறிவிப்புப் பலகையில் வெளியிடப்பட்ட நிகழ்ச்சி நிரலின்படி, ஆஸ்திக சமாஜத்தின் வருடாந்திரப் பொதுக் கூட்டம், செப்டம்பா 27, 2025 சனிக்கிழமை மாலை 4.30 மணிக்கு, புதிய எண்.2, வீனஸ் காலனி 1வது தெரு, ஆழ்வார்பேட்டை, சென்னை 600 018ல் உள்ள சமாஜத்தின் பதிவு அலுவலகத்தில் நடைபெறும் என்று இதன் மூலம் அறிவிக்கப்படுகிறது.

இடம் : சென்னை ஆஸ்திக சமாஜம் (பதிவு செய்யப்பட்டது) தேதி : 01.09.2025



🔀 சுகல் & தமானி ஷேர் புரோக்கர்ஸ் லிமிடெட் CIN: L65991TN1993PLC028228 பதிவு அலுவலகம் : 'சியாட் ஹவுஸ், Illவது மாடி , 961, பூந்தமல்லி நெடுஞ்சாலை

உறுப்பினர்களுக்கு அறிவிப்பு

கார்ப்பரேட் விவகாரங்கள் துறை அமைச்சகத்தின் (எம்சிஏ) அதன் சமீபத்திய சுற்றறிக்கை செப்டம்பர் 19, 2024, டிசம்பர் 28, 2022, மே 5, 2022, ஜனவரி சுற்றறிக்கைகள் (இனி கூட்டாக 'எம்சிஏ சுற்றறிக்கைகள்' என குறிப்பிடப்படும்) ஆகியவற்றுக்கு இணங்க, கம்பெனியின் 32**வது வருடாந்திர பொதுக் கூட்டம்** (AGM) காணொலி காட்சி (VC)/பிற ஆடியோ காட்சி முறை மூலம் (OAVM) **திங்கட்கிழமை,** 29 **செப்டம்பர்,** 2025 <mark>அன்று காலை 11.30 மணிக்கு</mark> நடைபெறும் என்று இந்த அறிவிப்பு மூலம் தெரிவிக்கப்படுகிறது.

மேற்கண்ட சுற்றறிக்கைகளுக்கு இணங்க, வருடாந்திர பொதுக் கூட்ட அறிவிப்பு மற்றும் வருடாந்திர அறிக்கை 2024-25-ன் மின்னணு நகல்கள் கம்பெனி/வைப்பு பங்குதாரர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது. அனைத்து பங்குதாரர்களுக்கும் மின்னஞ்சல் மூலம் வருடாந்திர பொதுக் கூட்ட அறிவிப்பு அனுப்பும் பணி செப்டம்பர் 4, 2025 அன்று நிறைவடைந்தது. மேற்கூறப்பட்ட சுற்றறிக்கைக்கு இணங்க, காகித வடிவிலான வருடாந்திர பொதுக் கூட்ட அறிவிப்பு மற்றும் வருடாந்திர அறிக்கை ஆகியவற்றை பங்குதாராகளுக்கு அனுப்புவது கைவிடப்பட்டுள்ளது.

கூட்டப்பட உள்ள கூட்ட அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து தீா்மானங்கள் மீதும் மின்னணு முறையில் வாக்களிக்க கம்பெனி மின்னணு ு வாக்குப்புகில வசகியை வழங்குகிறது. மின்னடை வாக்குப் புகில **செப்டம்பர்** 26, 2025 (காலை 9.00 மணி முதல்) துவங்கி **செப்டம்பர் 28, 202**5 (மாலை 5.00 மணி வரை) அன்று வரை நடைபெறுகிறது. செப்டம்பர் 28, 2025க்கு (மாலை 5.00 மணி) பிறகு உறுப்பினர்களிடம் இருந்து பெறப்படும் வாக்குகள் அனைத்தும் அத்தகைய உறுப்பினர்களிடமிருந்து எந்த பதிலும் வராதவையாக கருதப்படும். மின்னணு வடிவில், காகித வடிவில் பங்குகளை வைத்துள்ள பங்குதாராகள் மற்றும் மின்னஞ்சல் முகவரிகளை பதிவு செய்யாத பங்குதாரர்களுக்கு தொலைதூர மின்னணு வாக்களிப்பு முறை மற்றும் வருடாந்திர பொதுக் கூட்டத்தில் வாக்களிக்கும் முறை ஆகியவை வருடாந்திர பொதுக் கூட்ட அறிவிப்பில் பங்குதாரா்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

மெசர்ஸ் சினேகா ஜெயின் அன்ட் அசோசியேட்சின் பிராக்டிசிங் கம்பெனி செயலாளர் திருமதி. சினேகா ஜெயின் அவர்களை நேர்மையான மற்றும் வெளிப்படையான முறையில் மின்னணு வாக்குப்பதிவு செயல்முறையை ஆய்வு செய்யும் ஆராய்வாளராக கம்பெனி நியமித்துள்ளது. உறுப்பினர்களுக்கு மின்னணு வாக்களிப்பு வசதியை வழங்குவதற்காக கம்பெனி சென்ட்ரல் டெபாசிட்டரி சாவீசஸ் லிமிடெட்டின் சேவையை பெற்றுள்ளது.

மின்னணு அறிக்கையுடன் கம்பெனியின் இணையதளம் www.sugalshare.comல் பதிவேற்றம் செய்யப்படும். அகேசமயம் கம்பெனியின் சம பங்குகள் பட்டியலிடப்பட்டுள்ள பிஎஸ்இ . லிமிடெட்டிற்கும் முடிவுகளை கம்பெனி அனுப்பி வைக்கும்.

> சுகல் & தமானி ஷேர் புரோக்கர்ஸ் லிமிடெட்டிற்காக ஒப்பம்/-

ராதிகா மகேஸ்வரி

கம்பெனி செயலாளர்

இடம் : சென்னை தேதி: செப்டம்பர் 4, 2025

ஆஷியானா அக்ரோ இண்டஸ்டரீஸ் லிமிடைட ் அலுவகைம் : எண்.34, ஆண்டாள் நகர். பாலுசெட்டி சத்தீரம், காஞ்சியும் தாலுகா சியும் மாவட்டம் - 631551 (தமிழ்நாடு) நொலைபேசி எண். +91-44-28344820, இணையதளம் : www.aail.in E-mail : ashianaagro@gmail.com

35வது வருடாந்தீர வாதுக் கூட்டம் – வருடாந்தீர வாதுக் கூட்ட; மின்னணு வாக்குப் பதீவு மற்றும் புத்தகம் மூடல் அறிவிப்பு கம்பெனிகள் சட்டம், 2013, செபி ஒமுங்குமுறைகள் மற்றும் MCA சுற்றறிக்கைகள்

எண் 20/2020 தேதி 5 மே. 2020 மற்றும் எண் 09/2023, 25 செப்டம்பர், 2023 ஆகியவற்றின் பொருந்தக்கூடிய விதிகளின்படி நிறுவனத்தின் உறுப்பினர்களின் 35 வது வருடாந்திர பொதுக் கூட்டம், 2025 செப்டம்பர் 25 வியாழக்கிழமை **காலை 11 மணிக்கு வீ**டியோ கான்பான்சிங் / பிற ஆடியோ விஹைல் வமிமுறைக

எம்சிஎ/செரி சுற்றறிக்கைகளுக்கு இணுங்க 31.03.2025 உடன் முற்வடைந் வருடாந்திர அறிக்கையுடன் 35வது ஏஜிஎம்மி 01.09.2025 அன்று நிறுவனம் / வைப்புத்தொகையில் பங்கேற்பாளர்களுடன் மின்னஞ்சல் முகவரிகள் பதிவுசெய்யப்பட்ட உறுப்பினர்களுக்கு மின்னஞ்சல் மூலம அபைப்பப்பட்டுள்ளது. 30.08.2025 அன்று தபால் கூலம் தங்கள் மின்னஞ்ச வருடாந்திர அறிக்கையில் வருடாந்திர அறிக்கையில் முகவரிகள் பதிவு செய்யாத பங்குதாரர்களுக்கு வருடாந்திர அறிக்கையில் முழுமையான விவரங்கள் கீடைக்கும் சரியான பாதை உட்பட வலை இணைய் வழங்கும் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. 35 வது வருடாந்திர பொதுக் கூட்ட அறிவிப்ப மற்றும் வருடாந்தீர அறிக்கையின் நகலை உறுப்பினர்களுக்கு அனுப்புவதற்கான தேவைகள் செயி சுற்றறிக்கைகள் No.SEBI/HO/CFD/POD-2/P/CIR/ 2023/167; தேதி . அக்டோபர், 2023 மூலம் வழங்கப்பட்டுள்ளன

35வது ஆண்டு பொதுக் கூட்டத்தீன் அறிவிப்பை அக்சல் ஈமலம் அடைப்பி. க ஆஃப் தேதியான செப்டம்பர் 18, 2025 அன்று பங்குகளை வைத்திருந்த பிறகு நிறுவனத்தின் உறுப்பினராக மாறும் எவரும், எங்கள் பகிவாளர்களான MUFG ு இந்தியா பிரைவேட் லிமிடெட். enotices@in.mpms.mufg.com க்கு ஒரு கோரிக்கையை அனுப்பி உள்நுழைவு கடி மற்றும் கடவுச்சொல்லைப் பெறலா (அல்லது) தொடர்பு கொள்ளவும்: - தொலைபேசி: O22-4918 6000.

2025 ஆம் ஆண்டு செப்டம்பா் 18 ஆம் தேதி வரையறுக்கப்பட்ட தேதியில் உள்ளபட படிவ வடிவில் அல்லது டிமேட் வடிவில் பங்குகளை வைத்திருக்கும் உறுப்பினர்கள 35வது வருடாந்கிர பொதுக் கூட்டத்தின் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளபும மின்னணு முறையில் சாதாரண மற்றும் சிறப்பு வணிகத்தில் தொலைநி மின்னணு வாக்கப்பகிவ மூலம் வாக்களிக்கலாம். கொலைகார மின்னண 22.09.2025 அன்று காலை 9.30 மணிக்கு தொடா 24.09.2025 அன்று மாலை 5 மணிக்கு முடிவடையும். தொலைதூ மின்னணு வாக்குப்பதிவு மூலம் வாக்களித்தவர்கள் ஏஜிஎம்மின் போது வாக்களிக்க அனுமதிக்கப்பட மாட்டார்கள். ஆனால் VC/OAVM மூலம் ஏஜிஎம்மில் பங்கேற்கலாம் . ாணு வாக்குப்பதிவு தொகுதி லிங்க் இன்டைம் இந்தியா பிரைவேட் லிமிடைப மூலம் முடக்கப்படும். லிமிடெட் அதன்பிறகு வாக்களிக்க. தொலைநிலை மின்னணு வாக்குப்பதிவு டிறலம் வாக்களிக்க முடியாதவர்கள் 35 வது ஏஜிஎம்மின் போத தொலைநிலை மின்னணு வாக்குப்பதிவு முறை மூலம் வாக்களிக்க உரின உண்டு. தொலைதூர மின்னணு வாக்குப்பதிவு மற்றும் VC/OAVM மூலம் AGN இல் பங்கேற்பதற்கான விரிவான அறிவுறுத்தல்கள்/வழிகாட்டுதல்கள் 35 வது AGM க்கான அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ளன.

தொலைதூர மின்னணு வாக்குப்பதிவுக்கான தகுதியை தீர்மானிப்பதற்கான ஆஃப் தேதி அல்லது ஏஜிஎம்மின் போது மின்னணு வாக்கு முறை மூலம் 2025 **செப்டம்பர் 18** ஆகும்.

நிறுவனத்தின் உறுப்பினா்களின் பதிவேடு மற்றும் பாங்கு பரிமாற்ற புத்தகங்கள 2025 செப்டம்பர் 19 முதல் 20 வரை மூடப்படும் மற்றும் கட்ஆஃப் தேதி (பதில தேதி) 2025 செப்டம்பர் 18 ஆகும்.

35 வது எஜிஎம் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள அனைக்கு ஆவணங்களி னணு நகல் நிறுவனத்தின் இணையதளத்தில் ஆய்வு செய்யக் கிடைக்கும். வருடாந்தீர் அறிக்கையுடன் 35 வது ஏஜிளம் அறிவிப்பு நீறுவனத்தின் இணையதளத்தில் www.aail.in இல் பிஎஸ்இ லிமிடெட இணையதளத்தில் www.bseindia.com மற்றும் MUFG இன்டைம் இந்தியா பிரைவேட் லிமிடெ

ணையதளத்தில் கீடைக்கும். லிமிடெட், https://instavote.linkintime.co.in சேர்ந்துள்ள நஷ்டம் காரணமாக, இயக்குநர்கள் குழு மதிப்பாய்வு செய்யப்பட . ண்டிற்கான எந்த ஈவுத்தொகையும் பரிந்துரைக்க

ஆஷியானா அக்ரோ இண்டஸ்டரீஸ் லிமிடெட்டுக்கா தேதி : 04-09-2025 இடம் : பாலுசெட்டி சத்திரம் கம்பெனி செயலாள

என்ற ഖെத்து, எண்ணி

நேரப்படி காலை

மணியளவில் ஒளிபரப்பப்பட்டது.



வேலூர் விஐடி வேந்தர் கோ.விசுவநாதன், தனது பேத்தி காதம்பரி எஸ். விசுவநாதனின் திருமண அழைப்பிதழை கேரள முதல்வர் பினராயி விஜயனை நேரில் சந்தித்து வழங்கினார். மேலும் முதல்வர் மணமக்களுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்ததுடன், மேம் விஐடி பல்கலைக்கழகம் உயா்கல்வி துறையில் உலகளவில் சாதனை படைத்து வருவதாலும் வாழ்த்து தெரிவித்தார்.

மாண்பமை வருவாய் கோட்டாட்சியர் அவர்கள். கிண்டி. ந.க.எண்.ஆ1/4771/2025 பிறப்பு சான்று . Selvaraju,

Thatchi Arunachalam Street, Mylapore, Chennai 600004

வருவாய் கோட்ட அலுவலர், கோட்டாட்சியர் அலுவலகர், – எதிர்மனுதாரர் **அறிவிப்பு**

மேற்படி மனுதாரரின் மகன் (ARUNAKARAN SELVARAJU

என்பவர் கடந்த 03.5.1971 தேதியன்று மேற்படி விலாசத்தில் பிறந்ததை பதிவு செய்யாமல் விடுபட்டதால், அந்த பிறப்பை எதிர்மனுதாரர் அலுவலகத்தில் பதிவு செய்ய உத்தரவு வழங்க கோரி மனு தாக்கல் செய்துள்ளார். இதன் மீது எவருக்கேனும் ஆட்சேபணை இருப்பின் இந்த விளம்பரம் கண்ட 15 நாட்களுக்குள் கிண்டி வருவாய் கோட்டாட்சியா் அலுவலகத்தில் கோட்டாட்சியா் அலுவலகத்தில் நேரில் ஆஜராகி எழுத்து மூலம் தங்களது ஆட்சேபணையை தங்களது ஆட்சேபணையை தெரிவிக்கலாம். தவறும் பட்சத்தில் மனு ஒருதலைப்பட்சமாக தீர்மானிக்கப்பட்டு உத்தரவு _ பிறப்பிக்கப்படும்

அறியவும். நேர்முக உதவியாளர் வருவாய் கோட்ட அலுவலர்

03வது பிரிவின் கணக்கிடப்படுவாகள்.

பேசிலிக் ஃப்ளை ஸ்டுடியோ லிமிடெட்

CN NO. - L92100TN/2016PLC103861 பதிவு அலுவலகம் :- டவர் ஏ. கேஆர்சி காமர்ஸ் சோன், மவுண்ட் பூந்தமல்லி சாலை. போரூர், சென்னை, தமிழ்நாடு 600116. இந்தியா. தொலைபேசி என். - 491 44 61727700 மின்னஞ்சல் முகவரி: info@basilidhy.com இனையதளம் - www.basilidhystudio.com

காணொளி காட்சி (VC) மற்றும் பிற ஆடியோ காட்சி வழிமுறைகள் (OAVM) மூலம் நடத்தப்படும் ஆண்டு பொதுக்கூட்டம் குறித்த அறிவிப்பு

லமுடியா வாய்கட்ட உறுப்பானான்பான ஒன்பதானது வருடாந்தா போதுக் கூட்டம் திங்கட்கிழமை, செப்டம்பர் 29, 2025 அண்ற காலை 11.00 மணிக்கு காணொளி காட்சி (VC) அல்லது பிற ஓலி ஓளி வழிமுறைகள் (OAVM) மூலம் நடைபெறும் என்று இதன் மூலம் அறினிக்கப்படுகிறது. VC / OAVM மூலம் AGMல் கலந்து கொள்ளும் உறுப்பிணர்கள் சட்டத்தின் 103வது பிரினின் கீழ் குறைந்தபட்ச பங்கேற்பை கணக்கிடும் நோக்கத்திற்காகக்

கணக்கிடப்படுவார்கள்.
மேற்கண்ட சுற்றநிக்கைகளுக்கு இணங்க, மார்ச் 31, 2025 அன்று முடிவடைந்த ஆண்டிற்கான
ஆண்டு பெறுதக்கூட்ட அறினிப்பு மற்றும் ஆண்டு அறிக்கை, நிறுவனம் / பதிவாளர் & பங்கு
யரிமாற்ற முகவர் (RTA) அல்லது வைப்புத்தொகை பங்கேற்பாளர் (DP) ஆகியோரிடம்
மில்வஞ்சல் முகவரி பதிவு செய்துள்ள நிறுவனந்தின் அனைத்து உறுப்பினர்களுக்கும்
வெள்ளிக்கிழுமை, ஆகஸ்ட் 29, 2025 அன்று மின்னஞ்சல் மூமம் அனுப்பபட்டுள்ளது.
வியாதக்கிழமை, செப்டம்பர் 4, 2026 அன்று அநினிப்பு மற்றும் வகுடாந்திர அநிக்கை
அனுப்புதல் நிறைவடையும், ஒன்பதாம் ஆண்டு பொதுக்கூட்ட அநிக்கை மற்றும்
ஆண்டறிக்கை இவைகளை நிறுவனத்தின் இணையதளம் www.basilictlystudio.com மற்றும்
நேஷனல் ஸ்டாக் எச்சேஞ்ச் லிமிட்டட் இணையதளம் www.basilictlystudio.com மற்றும்
நடிகளும் (Sommense of Approximation of Approximation of Approximation of Approximation of Company Approx

அன்வப்போது திருத்தப்படும் நிறுவனங்கள் (மேலாண்மை மற்றும் நிர்வாக விதிகள்), 2014ல விதி 20 உடன் சட்டத்தின் பிரிவு 108ன் விதிகள் மற்றும் செபி விதி 44 (பட்டியல் கடமைக

மற்றும் வெளிப்படுக்கல் கேவைகள்) விகிகள் 2015 மற்றும் பொதுக் கூட்டத்திற்கான செயல

மற்றும் வெள்பபடுத்தல் 'கணைகள்' விதக்கா 2015 மற்றும் பொதுக் கூட்டத்துக்கான வசயல்க் தூறிலைகள் (5S-2) ஆகியவற்றுக்கு இணங்க, AGM அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்த தீங்மானங்களிலும் வாக்களிக்க அனைத்து உறுப்பினர்களுக்கும் தொலைதூர மின்னணு வாக்களிப்பு வசதியை ('fiCont'ட மின் வாக்களிப்பு') வழங்குவதில் நிறுவனர் மகிழ்ச்சியடை கிறது. கடிடுதலாக, தொலைதூர மின்னணு வாக்களிப்பு மூலம் வாக்களிப்பு அருக்கு உறுப்பினர்களுக்கும் 9வது வருட பொதுக்கூட்டத்தின்போது மின்னணு வாக்களிப்பு வசதியை

நிறுவனம் வழங்குகிறது. இது தொடர்பான நடைமுறை / வழிமுறைகள் AGM அறிவிப்பில் வழங்கப்பட்டுள்ளன.

தொலைதூர மின்னணு வாக்குப்பதிவு மூலம் வாக்களிக்கும் வசதியை வழங்குவதற்கும், VC OAVM மூலம் AGMல் பங்கேற்பதற்கும், AGMன் போது மின்னணு வாக்குப் பதினிற்கும், நிறுவன

காகித வடிவில் பங்குகளை வைத்திருக்கும் பங்குதாரிகள், தங்கள் மின்னஞ்சல் முகவரிகள் மற்றும் / அல்லது பிற KYC விவரங்களைப் பதிவு செய்யாமலோ அல்லது புதுப்பிக்காமலே இருந்தால், நிறுவனத்தின் பதிவாளி மற்றும் பங்கு பரிமாற்ற முகவருக்கு, **பூர்வா வே**சி **ரெஜிஸ்டரி இந்தியா பிரைவேட் லிமிடெட**், யூனிட் எண். 9, சிவக்தி இண்டஸ்டரியல் எஸ்டேர்

ல் செக்யூரிட்டீஸ் டெயாசிட்டரி லிமிடெட்டை (NSDL) ஈடுபடுத்தியுள்ளது.

தே ஆர். போரிச்சா மார்க் லோயர் பரேல் (கி) மும்பை 400 011ல் உள்ள அதன் அலுவ

. மதை Support@purvashare.com என்ற மின்னஞ்சல் முகவரி மூலம் தேவையான கோ வங்களை துணை ஆவணங்களுடன் சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்

எணு வடிவத்தில் பங்குகளை வைத்திருக்கும் பங்குதாரர்கள், நிறுவனத்திடமிறுர் எத்து தகவல் தொடர்புகளையும் மின்னனு முறையில் பெறுவதற்காக, தங்கள் டீம் களுடன் தொடர்புகைய மின்னஞ்சல் முகளியை அந்தந்த வைப்புத்தொகை பங்கே களுடன் பதிவு செய்ய மற்றும் / அல்லது புதுப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

ஜூன் 10, 2024 தேதியிட்ட செபி சுற்றறிக்கையின்படி ஏப்ரல் 1, 2024 முதல் காகித வடினில

. ங்குகளை வைத்திருக்கும் பங்குதாரர்கள் மற்றும் அவர்களின் KYC விவரங்கள், அதாவது பால் தொடர்பு விவரங்கள், வங்கிக் கணக்கு விவரங்கள் மற்றும் மாதிரி கையொப்பம் ஆகியவற்றை

இறுதி தேதி (கட்ஆஃப்) தேதியான **செப்டம்பர் 22, 2025** அன்று பங்குகளை காகித வடிவத்திலோ அல்லது மின்னணு வடிவினோ வைத்திருக்கும் உறுப்பினர்கள், தொலைதூர மின்னணு வாக்குப்பதிவு மூலம் தங்கள் வாக்குகளைப் பதிவு செய்ய அல்லது VC/OAVM மூலம் கூட்டத்தில்

வங்களுப்பதவு மூலம் தங்கள் வங்களிக்க தகுதியுடையவர்கள். வாக்களிக்கும் உரிமைக்க தகுதியுடையவர்கள். வாக்களிக்கும் உரிமைகள் கட்ஆஃஃப் தேதியின்படி, செலுத்தப்பட்ட பங்கு மூலதனத்தில் அவர்களின் பங்குகளின் விகிதாளரமாக இருக்கும். தொலைதூர மின்னனு வாக்குப்பதிவு காலம் வெள்ளிக்கிழமை, செப்டம்பர் 26, 2025 அன்று காலை 9.00 மணிக்குத் தொடங்கி ஒளாற்றுக்கிழமை, செப்டம்பர் 28, 2025 அன்று மாலை 5.00 மணிக்கு முடிவடையும். ஒரு தீர்மானத்தின் மீது உறுப்பினர் வாக்களித்த பிறகு, உறுப்பினர் அதைத் தொடர்ந்து மாற்ற முடியாது.

உறுப்பினர்கள் 9வது ஆண்டு பொதுக் கூட்டத்தில் VC / OAVM வசதி மூலம் மட்டுமே கலந் கொள்ள முடியும். 9வது ஆண்டு பொதுக் கூட்டத்தில் இணைவதற்கான வழிமுறைகள் மற்ற

_றுப்பினாகள் 9வது ஆண்டு பொதுக கூடடத்தில் VC / VAVM வசதி மூலம் மட்டும் கல கொள்ள முடியும். 9வது ஆண்டு பொதுக் கூட்டத்தில் இணைவதற்காகள் வழிமுறைகள் மற்ற வது ஆண்டு பொதுக் கூட்டத்தில் தொலைதூர வாக்களிப்பில் பங்கேற்பது அல்லது மின்ன மாக்களிப்பு முறை மூலம் வாக்களிப்பது எப்படி என்பது 9வது ஆண்டு பொதுக் கூட்டத்தி நிகிப்பில் வநுக்கப்படும். VC / OAVM வசதி மூலம் பங்கேற்கும் உறும்பினர்கள், நிறுவணங் ட்டம், 2013ன் பிரிவு 103ன் கீழ் கோரம் கணக்கிடும் நோக்கத்திற்காக கணக்கிடப்படுவார்கள்.

AGM அறிளிப்பு அனுப்பப்பட்டு பங்குகளை வாங்கி, கட்ஆஃப் 7 பதிவு தேதியான செப்டம்பர் 22 2025 அன்று நிறுவனத்தில் உறுப்பினராக உள்ள எந்த நபரும், cs@basilicfly.com அல்லத

support@purvashare.com என்ற முகவரிக்கு கோரிக்கையை அனுப்பி உள்நுழைவு முகவ மற்றும் கடவுச்சொல்லைப் பெறலாம். இருப்பினும், தொலைதூர மின்னணு வாக்குப்பதிவுக்கா

மற்றும் கட்டிச்சன்னைப் யிறவாம். ஆருபானும், முதாலைதூர் மண்ணனு வாக்குப்பதவுக்காக அந்த நபர் NSDL/CDSLல் பதிவு செய்திருந்தால், மற்கனவே உள்ள பயனர் என்றுகளைப் பயன்படுத்தி வாக்களிக்கலாம். AGM அறினிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள அணைத்த குறிப்புகளையும், AGMல் பங்கேற்பதற்கான வழிமுறைகளையும், AGMல் போது தொலைதூர் மின்னணு வாக்குப்பதிவு மூலம் வாக்களிக்கும் முறையையும் உறுப்பினர்கள் கவணமாகப் படிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

நிறுவனத்தின் இயக்குனர்கள் குழு ("Curiti(p"), AGMக்கு முன்பும், AGMன் போதும் தொலைது கின்னணு வாக்குப்பதிவு செயல்முறையை நியாயமான மற்றும் வெளிப்படையான முறையி

னைன்று நழுவதைதன் தமு, எம். அழகா அவர்களை ஆய்வாளராக நயமத்துள்ளது. AGM மின்னணு வாக்களிப்பு தொடர்பான ஏதேனும் கேள்விகள் அல்லது குறைபாடுகளுக்கு அல்லது VC / OAVM மூலம் கூட்டத்தில் பங்கேற்பதற்கும் தொழில்நுட்ப உதவி தேவைப்பட்டால், உறுப்பினர்கள் நிறுவன செயலாளரை cs@basilicfly.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம். உறுப்பினர்கள் நிறுவதைதின் வைப்புத்தொகை பங்கேற்பாளரை, அதாவது நேஷனல் செக்யூரிட்டீஸ் டெபாசிட்டரி லிமிடெட்டை evoting@nsdt.com என்ற மின்னஞ்சல் முகவளிமில் தொடர்பு கொள்ளலாம்.

குழு உத்தரவி பேசிலிக் ஃப்ளை ஸ்டுடியோ லிமிடெட்டிற்

பேசிலிக் ஃப்ளை ஸ்டுடியோ லிமிடெட்டிற்கா? சுவாதி சர்ம நிறுவனச் செயலாளர் மற்றும் ஒப்புதல் அதிகாரி ஐசிஎஸ்ஐ உறுப்பினர் எண் - அ54158

ன்னணு வாக்குப்பதிவு செயல்முறையை நியாயமான மற்றும் வெளிப்படையான முறையில் ய்வு செய்வதற்காக, பயிற்சி நிறுவனச் செயலாளர்களான M/s. அழுகர் & அசோசியேட்ள் எஸ்ரி நிறுவனத்தின் திரு. எம். அழகர் அவர்களை ஆய்வாளராக நியமித்துள்ளது.

ுதாடாபு வாவராகன், வாக்கை கண்களு வாவராகன் பறறும் யாதார் கையபாப்பம் ஆகையவறுடியூந்தி செய்யாதவர்கள் (i) RTAலிருந்து குறைகளைத் தெரிவிக்க அல்லது எந்தவொரு சே கோரிக்கையையும் பெற தகுதியுடைவர்கள், (i) KYC விவரங்களைப் பூர்த்தி செய்த ரின் ஈவுத்தொகையைப் பெற தகுதியுடையவர்கள்.

. ங்கள் சட்டம், 2013 (சட்டம்) மற்றும் அதன் கீழ் உருவாக்கப்பட்ட விதிகள் மற்றும் செ

BEFORE HON'BLE PRINCIPAL ALANDUR IA NO. 1 OF 2024 IA NO. 2 OF 2024

O.S.No. 503 of 2021 A.Sakila Banu

W/o Ghous Moideen @Amad Basha, No-12/591A, 3Rd Cross Street. Nethaji Nagar, Chennai-600100

//Versus// Mr. N.ThalathAhamed Son of unknown No-170/1. Tharka Compound Katchery Road, Mylapore, Chennai-600004

...Defendant

NOTICE Take notice that petitioner/plaintiff has filed IA.No.1 of 2024 And IA.No.2 of 2024 in Os.No.503 of 2021 Before Principal District Munsif court at Alandur against of the Respondent / Defendant Hearby inform to appear on 11.09.2025 10.30 Am either in person or the Principal District Munsif court at Alandur failing which the above O.S Will be heard and disposed as

B.Balamurugan Advocate Counsel for the plaintiff

வழக்கறிஞர், திருவாருர். In The Court Of The Hon'ble XXIII Assitant City Civil Court at Chennai Summary Suit No. 1943 Of 2025

M/S. Equitas Small Finance Bank NO-769, Spencer Plaza, 4th Floor, Represented By Its

Authorised Signatory Selvaraj Plaintiff

S.Uma N0.21 ,Rich Street Anna Salai,

Chennai- 600002. ... Defendant

No.21 ,Rich Street Anna Sala!, Chennai - 600002. This Is To Inform That The Hon'ble XXIII Asst. Judge, City Civil Court, Chennai Was Pleased To Order Notice To You In The Above Said Summary Suit For Recovery Of

Money On Or Before 22.09.2025 And The Same Was Posted For You Appearance Before The Hon'ble XXIII Asst. City Civil Court, Chennai On 22.09 .2025 At 10.30 A.m. If You Fail To Appear On That Day, You Will Be Set Ex-Parte And The Order Will Be Passed Against You.
T.G.Gowrisankar

GGS Law Associates

IN THE COURT OF II ADDITIONAL CITY CIVIL JUDGE AT CHENNAI I.A No. 3 of 2023

I.A. No. 1 of 2023 R.L.T.A. No. 32 of 2023

R. Mithran Son of Rajendran Hindu aged about 30 years, Residing at No.1, A-1, Ground floor Shanthi colony, 1st main road, Thiruvanmiyur, Chennai - 600 041. ... Petitioner/Petitioner/

1. K.V. Usha (DIED) Wife of M.S. Karthikeya Balaji 2. M.S. Karthikeva Balaii Son of M. Sankarapandian Hindu aged about 55 years Residing at Plot No. 1, 1st floor, A-Block, Silver Park Apartment, No. 24. Thanikachalam Road. T.Nagar, Chennai - 600 017. 3. Arul Groups Property Management And Arrangement Services Company (Space-O-Space), Rep by its Director Mr B.A. Nambi, No. 181, E.C.R. Main Road, Opp to SAI Baba Temple Arch

Injambakkam, Chennai - 600 115. 4. K. Vignesh Son of M.S. Karthikeva Balaii Residing at Plot No. 1, 1st floor, A-Block, Silver Park Apartment, T.Nagar, Chennai - 600 017.

... Respondents/Respondents/ Respondents

Arul Groups Property Management And Arrangement Services Company (Space-O-Space) No. 181, E.C.R. Main Road. Opp to SAI Baba Temple Arch Injambakkam, Chennaj - 600 115. (3rd Respondent) Reg: I.A. No. 3 of 2023 in I.A. No. 1 of 2023 in R.L.T.A. No. 32 of 2023 on the file of II Additional City Civil Judge at

Chennai Take notice that in the above case application had been filed by the Petitioner/Petitioner/Appellant to set aside the order of dismissal dated 10.08.2023 passed in I.A. No. 1 of 2023 in R.L.T.A. No. 32 of 2023 on the file of II Additional City Civil Judge at Chennai. In the said application notice had been ordered to you by the Hon'ble II Additional City Civil Judge at Chennai on 02.09.2025 returnable by 15.09.2025. Kindly appear on the said date in person at 10.00 a.m., as otherwise the matter will

be heard in your absence. M.I. Javid Akbar Counsel for Petitioner/Petitioner/ பெயர் மாற்றம்

ENROLLMENT NOTICE

within three months there after

YUPRICIA.A, D/O. ANDREW

JOHNS, Aged. 23 years, permanently residing atNo.4, Kamarajar Street, Molachur

-602106. intend having my

enrolment as an Advocate moved before the Bar Council of

Tamilnadu, Bar Council Building, High Court Campus, Chennai -600 104. Those who have any

valid objections may, notify the

same to the Bar Council with ir

ENROLLMENT NOTICE

I, After 10 days of the publication of this notice and

within three months there after

. S.MAGESH. S/o L.Srinivasan

Aged. 23 years, Adress: No.11/1

Eswaran Kovil Street, Sholinghu

Tamilnadu, Bar Council Building High Court Campus, Chenna

-600 104. Those who have any

valid objections may, notify the

same to the Bar Council with in

IN THE COURT OF HON'BLE

AMBATTUR

I.A.No.3 of 2025

O.S.No.1239 of 2023

-VS-

Dr. Nafeez Zawahir,

R3) V. Vidhyasagar

S/o. P.G. Venugopal

R4) V. Mohanrai

S/o. P.G. Venugopal

No 6160 HIG TN H B Ayapakkam, Chennai - 600 077

Rep by his Power agent

Mogappair, Chennai- 600 037

P.G. Venugopal and 3 others

No. 6160, HIG, T.N.H.B, Ayapakkam, Chennai - 600 077

Please take notice that the above said I.A. No.3 of 2025 in

O.S.No.1239 of 2023 was filed

for Interim Injunction against

petition was listed before the Court of Hon'ble Subordinate

at Ambattur on 01.09.2025 and

the Hon'ble court was pleased to

order notice to you through Paper

Publication which is returnable

by 11.09.2025. Please make it

convenient to have your presence

on the said date on the said court

or else the matter will be decided or else the meaning in your absence.

G.UMA MAHESWARI

IN THE COURT OF DISTRICT

MUNSIFCUM JUDICIAL MAGISGTRA TE

I.A. No.1/2024, I.A. No.2/2024, I.A. No.3/2024

I.A. No.4/2024

O.S. No. 955/2024

2. Mr. Kanniappa Naidu,

& 2 others

Mr. M. Madurai Naidu (died)

Rep by his LRs.Mrs.Jayamma

Hon'ble Subordinate Judge

publication of this

Kancheepuram,

10 days of

notice and

Tamilnadu

YUPRICIA.A

S.MAGESH

..Petitioner/Plaintiff

தந்தை பெயர்: Ranveer Singh, பிறந்த தேதி: 05/09/1999, 52, குட்டி மேஸ்த்திரி தெரு, மார்க்கெட் அருகில் டை.. சென்னை-வசிக்கும் நான் இனி New Given Name: HEMANTH SINGH ன்று அழைக்கப்படுகிறேன்.

Old Given Name: HEMANTH SINGH R RAJPUROHIT

V.S Srinivasalu, பசிக்கும் SRINIVASALU

Ranipet District, Tamilnadu –631102 intend having my enrolment as an Advocate moved before the Bar Council of

பெயர் மாற்றம்

Vasudevan Guruvayurappar Thiyagarajan, தந்தை பெயர் Arimbra Vasudevan Menon பிறந்த தேதி: 12.4.1963, ப்ளாட் S1, Lotus Orchids Villa, 48/113, வன்னியர் தெரு, சூளைமேடு, சென்னை — 600 094, என்ற 600 094, என்ற வசிக்கும் நான் இனி Guruvayurappan முகவரியில் Vasudevan Thiyagarajan Raj

Vasudevan Guruvayurappan

PURAN RAM

என்ற முகவரியில்

Hajari Ram

29/03/2002

சென்ன

பெயர் மாற்றம்

ஓஎம்ஆர்

_பசிக்கும் நான் இனி PANKAJ HAJARI RAM

VIJAYAKUMAR SRINIVASAN,

VIJAYAKUMAR SRINIVASAN

M.F. ADNAN SHAFEEQ, மாவட்டம், என்று அழைக்கப்படுகிறேன்

என்று அழைக்கப்படுகிறேன். **PURAN RAM**

தேதி:

கநல்லூர்,

- 600 119,

பெயர் மாற்றம் Old Surname: Old Given iva..... Sankar, ப்றந்த கணவர் பெயர்: Sankar, ப்றந்த தேதி: 20/8/1985, AB-17, ெய் மாடி, GARDEN BY THE

rன்று அழைக்கப்படுகிறேன். Old Surname: Selvaraj

இதன் பொருட்டு தொடர்பு உடையவர்க்கு

நான், திரு. அவிக் குமார் முகர்ஜி (ஆதார் எண்: 3708 2363 6699), திரு ரணேந்திர குமார் முகர்ஜியின் மகன், வயது சுமார் 61, முகவரி: ஃபிளாட் எண் SF, பிளாக் 14, ஜெயின்ஸ் பெபிள் ப்ரூக், ஒக்கியம் துரைப்பாக்கம் சென்னை – 600097, தமிழ்நாடு, இந்தியா. இங்கே கீழ்க்காணும்

குறிப்பிடப்பட்டுள்ளது.

குறிப்பிடப்பட்டுள்ளது. 2. என் மனைவியின் பாஸ்போர்ட் எண் E 148533 இல், துணைவர் பெயர் AVIK MUKHERJEE என குறிப்பிடப்பட்டுள்ளது. 3. மேற்கண்ட AVIK KUMAR MUKHERJEE மற்றும் AVIK MUKHERJEE என்ற இரு பெயர்களும் ஒரே நபரை (அதாவது என்னையே) குறிக்கும் என்பதை நான் இங்கு உறுதியாக அறிவிக்கிறேன். 4. எனது முழுமையான மற்றும் சரியான பெயர் AVIK KUMAR MUKHERJEE ஆகும்.

IN THE COURT HONOURABLE OF PRINCIPAL DISTRICT JUDGE

[In the matter of Indian Succession Act, 1925 under section 372 and in the matter of obtaining a succession certificate for the estate of the deceased Mr. Meenakshi Sundaram. R.S.

1 Mrs.M.Lalitha. aged about 74 years. W/o.(Late) Mr.Meenakshi Sundaram, Plot No.85. Tellus Avenue Phase-II. Abdul Kalam 3rd cross street, Rajakilpakkam, Selajyur, Chennai-600073, 2.Mr.M.Sivakumar, aged about 45 years, S/o.(Late) Mr.Meenakshi Sundaram, Plot No.85, Tellus Avenue Phase-II, Abdul Kalam 3rd cross street,

Rajakilpakkam, Selaiyur, Chennai-600073,

3.Mrs.N.Uma Maheswari, aged about 42 years, 2872 (G-2), Loyal complex 3rd street,

12th Main road, Anna Nagar (west), Chennai-600040.

1. Mr. M. Madurai Naidu (died)

04.09.2025

Chennai

All residing at Old No.273, NewNo.288, Velachery Main Road, Narayana Puram, Pallikaranai, Chennai–600 100

..... Petitioners/Plaintiffs -vs1. The Assistant Commissioner, Corporation of Chennai XIV Zone, Puzhuthivakkam, Chennai - 600 091 (Amented as per Order in

i.A.No.1473/2016 dated 23.6.2023) The Tahsildar, Sholinganallu Taluk Office, Sholinganallur, Chennai - 600 119 I.A.No.1473/2016 dated 23.6.2023) 3. Kishtappa Naidu (Died)

Rep. by his LRs 4. Mr. K. Raja (Died) & 4 others All are residing at No.226, Kulakarai Street, Velachery Main Road. Narayanapuram, Pallikaranai, Chennai - 600 100.

. . . . Respondents/Existing Defendants Mr. K. Raja (Died), Rep. by his LRs 9. Mrs.Neela &3 others, all residing at No.2 Madaveethi Street, Velachery Main Road, Narayana puram, Pallikaranai, Chennai-600 100

..Respondents/LRs of the deceased 2nd Respondent/ proposed Defendants/Defendants

R3. Kishtappa Naidu (Died)

Rep. by his LRs No.226, Kulakarai Street. Velachery Main Road, Narayana puram, Pallikaranai, R4 Mr. K. Raia S/o Kishtappa Naidu. Velachery Main Road, Narayanapuram, Pallikaranai, Chennai - 600 100. R10 Mrs. S.Kanniammal D/o Late.K.Raja, No.2 Madaveethi Street. Velachery Main Road, Narayanapuram, Pallikaranai R11 Mrs. R.Nirmala. D/o Late K. Raja, No.2 Madaveethi Street, Velachery Main Road, Narayanapuram Pallikaranai, Chennai-600 100. R12 Mrs.Nadhiya, D/o Late K. Raja, No 2 Madaveethi Street, Velachery Main Road, Naravanapuram. Pallikaranai, Chennai-600 100.

NOTICE
Please take notice that the
Petitioners/Plaintiffs have filed the above petitions the Hon'ble District Munsif Cum J.M. was pleased to order notice of substituted service by publication to you returnable by 17.09.2025 and adjourn the matter. It is here by call upon you to be present in the said court 17.09.2025 at about 10.30 A.M. either in person or through pleader and file objections if any, or otherwise the matter will be taken up and decided in your absence. Dated at Sholinganallui 21st day of August 2025

M/s. Saravana Law Associates Counsel for the Petitioners/Plaintiffs

Succession O.P.No.171 of 2025

D/o.(Late) Mr.Meenakshi Sundaram,

... Petitioners

PUBLIC NOTICE

It is hereby brought to the notice of the common public that, the above named petitioners have filed the above Succession.O.P.No.171 of 2025 before the Honourable Principal District court, Chengalpet for the grant of succession certificate in favour of the above petitioners for Sundaram R.S. authorizing the netitioners to collect and deal with the debts and securities of the deceased. Hence it is further informed that in case if anyone is having any objection for the grant of successior certificate in favour of the petitioners above named, they may raise their objection in the above Succession O.P.No.171 of 2025 which will be taken up for hearing on 10.09.2025 before the Honourable Principa

District court, Chengalpet, by appearing either in-person or through a pleader, failing which the above petition would be allowed. T. Raghavan S.Yamuna

Advocates for the petitioner Plot No.12, Door No.23 Maraimalai Adigal Street MMDA Nagar, Chitlapakkam Chennai-600064. Mobile No: 9176143583

ராக்ஸ் ஹை-டெக் லிமிடெட்

(முன்பு ராக்ஸ் டிரேடிங் மற்றும் சிஸ்டம்ஸ் பிரைவேட் லிமிடெட் மற்றும் ராக்ஸ் ஹை-டெக் பிரைவேட் லிமிடெட்) CIN No. : L51506TN2002PLC048598

பதிவு அலுவலகம் : பழைய எண்.101B, புதிய எண்.160, முதல் மற்றும் மூன்றாவது தளம், மகாலிங்கபுரம் மெயின் ரோடு, கம்பாக்கம், சென்னை - 600 034. **தொலைபேசி** : 044-28173449. **பின்னஞ்சல்** : cs@rox.co.in, **இணையதளம்** : www.rox.co.i 23வது ஆண்டு பொதுக்கூட்டம், காணொளி காட்சி / பிற ஆடியோ

முறை மூலம் திங்கட்கிழமை செப்டம்பர் 29, 2025 அன்று முற்பகல் 11.30 மணிக்கு (இந்திய நேரப்படி) நடைபெறுவது பற்றிய தகவல் கம்பெனிகள் சட்டம், 2013-ன் பொருந்தக்கூடிய எல்லா விதிகளுக்கு இணங்க மற்றும் அதன்கீழ் உள்ள விதிகள் மற்றும் செக்யூரிட்டீஸ் அண்டு எக்ஸ்சேஞ்ச் போர்டு ஆஃப்

இந்தியாவால் (SEBI) (பட்டியலிடல் கடமைகள் மற்றும் வெளிப்படுத்தல் தேவைகள்) விதிகள் 2015, அத்துடன் வாசிக்க வேண்டிய கம்பெனி விவகாரங்கள் அமைச்சகப் ("MCA") வமங்கிய பொகுடகுள்ளிக்கைகள் எண்.14/2020. கேகி எபால் 8. 2020. ஜனவரி 13, 2021, 21/2021, தேதி டிசம்பர் 14, 2021, 02/2022, தேதி மே 5, 2022 11/2022, தேதி டிசம்பர் 28, 2022 மற்றும் 09/2023, தேதி செப்டம்பர் 25, 2023 09/2024, தேதி செப்டம்பர் 19, 2024 அத்துடன் வாசிக்க வேண்டிய SEBI-ன் சுற்றறிக்கை தேதி ஜனவரி 5, 2023 மற்றும் அக்டோபர் 7, 2023 மற்றும் SEBI-ன் பிற தொடர்புடைய சுற்றிக்கைகள் அவ்வபோது காலத்திற்கேற்ப (இனி கூட்டாக "SEBI சுற்றறிக்கைள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றிக்கு இணங்க கம்பெனியின் இருபத்தி மூன்றாவது (23வது) ஆண்டு பொதுக்கூட்டம் ("AGM"), காணொளி காட்சி ("VC") மூலம் **திங்கட்கிழமை, செப்டம்பர் 29, 2025 முற்பகல் 11.30 மணிக்கு (இந்திய நேரப்படி)** ஆண்டு பொதுக்கூட்ட அறிவிப்பில் குறிப்பிட்டுள்ள அலுவல்கள்

பரிவர்த்தனை செய்ய ஆண்டு பொதுக்கூட்டம் ('அறிவிப்பு') நடைபெறும். மேற்சொன்ன சுற்றறிக்கைகளின்படி, கம்பெனி/கம்பெனி பதிவாளர் மற்றும் பங்கு பரிமாற்ற முகவர் பூர்வா ஷேர்ஜிஸ்டரி இந்தியா பிரைவேட் லிமிடெட் (RTA) டெபாசிட்டரி பங்கேற்பாளர்கள் (DPs) ஆகியோரிடம் தங்களது மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்த உறுப்பினர்களுக்கு மின்னணு மூலம் மட்டுமே ஆண்டு பொதுக்கூட்ட அறிவிப்பு அத்துடன் 2024-25 வருடாந்திர அறிக்கை ஆகியவை அனுப்பி வைக்கப்படும். ஆண்டு பொதுக்கூட்ட அறிவிப்பு அத்துடன் ஆண்டு போதுக்கூட்ட அறிக்கை ஆகியவை கம்பெனியின் இணையதளமான www.rox.co.in-ல் மற்றும் நேஷனல் ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச் ("NSE" இணையதளமான www.nseindia.com கிடைக்கப்பெறும்.

மேலும் ஆண்டு பொதுக்கூட்டத்தில் உறுப்பினர்கள் VC கலந்துகொள்ள மற்றும் பங்கேற்க முடியும். ஆண்டு பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ளும் மற்றும் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் உள்ளிட்டவை ஆண்டு பொதுக்கூட்ட அறிவிப்பில் வழங்கப்பட்டுள்ளன. VC/OAVM மூலம் கூட்டத்தில் கலந்து கொள்ளும் உறுப்பினர்கள் கம்பெனி சட்டம், 2013-ன் பிரிவு 103-ன் கீழ் பதிவேட்டை

கணக்கிடும் நோக்கத்திற்காக கணக்கிடப்படுவார்கள் ஆண்டு பொதுக்கூட்ட அறிவிப்பு, ஆண்டு அறிக்கை மற்றும் பிற தகவல் பரிமாற்றங்களுக்கு மின்னணு வடிவில் அனுப்புவதற்கு ஏதுவாக, உறுப்பினர்கள் தங்களது மின்னஞ்சல் முகவரியை டெபாசிட்டரி பங்கேற்பாளர்கள் மூலம் டெபாசிட்டரியிடம் பகிவ செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் ஷேர்லுஸ்டரி இந்தியா பிரைவேட் லிமிடெட்-ன் மின்னஞ்சல் முகவரிக்கு

support@purvashare.com எழுதி பதிவு செய்து கொள்ளலாம். ஆண்டு பொதுக்கூட்ட அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தீர்மானங்கள் மீது வாக்களிக்க நிறுவனம் அதன் அனைத்து உறுப்பினர்களுக்கும் தொலைத்தூர <u> </u> நின்னணு-வாக்களிப்பு வசதியை வழங்கவுள்ளது. மேலும், நிறுவனம் ஆண்டு பொதுக்கூட்டத்தின் போது மின்னணு-வாக்கு மூலம் வாக்களிக்கும் வசதியையும் வழங்கவுள்ளது. தொலைத்தூர மின்னணு வாக்களிப்பு/ஆண்டு பொதுக்கூட்டத்தில் போது மின்னணு-வாக்களிப்பு அளிப்பதற்கான விரிவான நடைமுறைகள் அறிவிப்பில் வமங்கப்பட்டுள்ளது.

ராக்ஸ் ஹை-டெக் லிமிடெட்-க்ாக,

தேன்மொழி கம்பெனி செயலாளர் மற்றும் இணக்க அதிகாரி

இடம்: சென்னை தேதி : 05.09.2025

Old Given Name: HEMANTH SINGH R RAJPUROHIT,

பெயர் மாற்றம்

தந்தை பெயர் பிறந்த தேதி: 28/05/1968, H3- 32, Lake View Apartment, திருப்பதி குடை ரோடு, எம்ஜிஆர் புரம் மேற்கு, அம்பத்தூர், சென்னை – 600058, என்ற முகவரியில் VIJAYAKUMAR

பெயர் மாற்றம்

தந்தை பெயர்: Madarveet Farooq Ahmed, பிறந்த தேதி: 06.08.1986, நெ.46, A1 CITY, NEAR A1 CITY MASJID, டீச்சர்ஸ் காலனி, திருப்பத்தூ என்ற முகவரியில் வசிக்கும் நான் இனி Madarveet Adnan Shafeeq,

M.F. ADNAN SHAFEEQ

வசிக்கும் நான் இன் New Sur name: SANKAR New Given Name: RANJAN

விடயங்களை மதிப்புடன் உறுதியாக அறிவிக்கிறேன். 1. என் ஆதார் கார்டு, பான் கார்டு, திருமணச் சான்றிதழ் மற்றும் பாஸ்போர்ட்டில் எனது பெயர் Avik Kumar Mukherjee என